

உடனடி வெளியீட்டுக்காக

**தயாராக இருத்தலில் நாம் அனைவருமே ஒரு பங்காற்றுகிறோம்.
'அவசர நிலைக்கான தயாராக இருத்தல் வாரம் மே 3-9, 2020' அனுசரிக்க ப்ராம்ப்ட்டன் நகர
நிர்வாகம் அங்கீகாரம் அளிக்கிறது**

ப்ராம்ப்ட்டன், ON (மே 4, 2020) – மே 3 முதல் 9 வரையிலான நாட்களைக் கொண்ட வாரத்தில், 'அவசர நிலைக்கு தயாராக இருத்தல் வாரம்' (EPW) அனுசரிக்க நகர நிர்வாகம் ஒப்புதல் அளிக்கிறது. இந்த வருடம் கோவிட்-19 (COVID-19) தொற்று பரவலை கருத்தில் கொண்டு, நாம் அனைவரும் முன்னெப்போதைக் காட்டிலும் இப்போது பாதுகாப்பாகவும் தயாராகவும் இருக்க ஒரு பங்காற்றுவது என்பது மிகவும் முக்கியமானது என நகர நிர்வாகம் தனது குடியிருப்பவாசிகளுக்கு நினைவூட்டுகிறது.

கோவிட்-19 தொற்று பரவலில் இருந்து, குடியிருப்பவாசிகள் தங்களையும் தங்கள் சமுதாயத்தினையும் பாதுகாத்துக்கொள்ள தங்களுக்குத் தாங்களே உதவிக்கொள்கிறார்கள்; இதனை தங்களுக்கான தகவல் அறிந்தபடி, உடல்நீதியான சமூக இடைவெளியைப் பேணியபடி மற்றும் பீல் பப்ளிக் ஹெல்த் இன் ஆலோசனையைப் பின்பற்றியபடி செய்து வருகிறார்கள். ப்ராம்ப்ட்டன் நகரை பாதுகாப்பிடன் வைப்பதற்கான இந்த முயற்சிகளைத் தொடர, நகர நிர்வாகம் உற்சாகமளிக்கிறது.

இந்தச் சமயத்தில் தங்களின் திட்டமிடுதலை நடைமுறைக்கு கொண்டுவருகின்ற அவசர நிலை மேலாண்மைக் குழு மற்றும் சமுதாய பங்கேற்பாளர்களுக்கு நகர நிர்வாகம் தனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறது; கோவிட் -19 (COVID-19) அவசர நிலைக் காலத்தில் நமது சமுதாயத்தின் பாதுகாப்பினை பத்திரப்படுத்த, ஒன்றாகச் சேர்ந்து பணியாற்றியமைக்காக நன்றி பாராட்டுகிறது.

EPW (அவசர நிலைக்கு தயாராக இருத்தல் வாரம்) என்பது [ப்ராம்ப்ட்டன் நகரின் அவசர நிலைக்கு தயாராக இருத்தலுக்கான வழிகாட்டி \(Brampton's Emergency Preparedness Guide\)](#) யை

மீள்பார்வையிட்டு, வானிலையின் எல்லை மீறிய நிலை, வெள்ளம் மற்றும் மின்சார தட்டுப்பாடு உள்ளிட்ட அனைத்து விதமான சாத்தியமான அவசர நிலைகளுக்கு தயார்ப்படுத்திக்கொள்ளவும் ஒவ்வொரு வருடமும், ஒரு நினைவூட்டல் கொடுக்கும் ஒரு சமயமாகும். மேலும் தெரிந்து கொள்ள வருகை தரவும்: www.brampton.ca/prepared.

அறிஞர் கூற்றுக்கள்

“கோவிட் 19 (COVID-19) தொற்று பரவலை எதிர்கொண்டு, நமது சமுதாயத்தின் உடல் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக, நமது அலுவலர்கள் கொண்ட முழு குழுவும், நமது கூட்டு

பங்கேற்பாளர்களும் இணைந்து சோர்வில்லாமல் பணியாற்றி வருகிறார்கள். ஒவ்வொருவருக்கும் தகவல் தெரிவிப்பது மற்றும் அவர்களுக்கு செவிசாய்ப்பதை உறுதி செய்வது என்பது சாமானியமான ஒரு காரியம் கிடையாது. நாம் அனைவருமே கோவிட் 19 (COVID-19) தொற்று பரவலை எதிர்த்து போராட ஒன்றாக பணியாற்றி வருகிறோம் என்பதை உறுதி செய்வதில் ப்ராம்ப்ட்டன் அவசர நிலை மேலாண்மை அலுவலகம் மற்றும் பீல் பகுதியின் அவசர நிலை மேலாண்மை அலுவலர்களின் முயற்சிகளை நான் பாராட்ட விரும்புகிறேன்.”

- பேட்ரிக் ப்ரவுன்,மேயர்,ப்ராம்ப்ட்டன் நகரம்

“கோவிட்- 19 (COVID-19) தொற்று பரவலை எதிர்த்து போராடுவதில் நம் அனைவருக்குமே ஒரு பங்கு இருக்கிறது. உடல்ரீதியான சமூக இடைவெளி விடுதலைப் பழக்கப்படுத்துவது, மற்றும் இந்தக் கிருமியின் பரவலைத் தடுப்பதில் உதவுவது ஆகியவற்றில் தங்கள் பங்கினை ஆற்றியதற்காக நமது குடியிருப்புவாசிகளுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்..”

- ரொவீனா சான்ட்லோஸ், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 1 & 5; தலைவர், சமுதாய சேவைகள் குழு, ப்ராம்ப்ட்டன் நகரம்

“கோவிட்- 19 (COVID-19) தொற்று பரவலுக்கு எதிரான நமது இடைவிடாத எதிர்ச்செயலானது நம்முடன் ஒன்று சேர்ந்து பணியாற்றும் கூட்டாளிகள் மற்றும் நமது பணியாளர்களின் தயார் நிலை மற்றும் அதனை பிரயோகித்தல் ஆகியவற்றின் பயனேயாகும். அவசர கால நடவடிக்கைகள் மற்றும் நடப்பில் இருக்கின்ற தயார் நிலை மற்றும் அறிவுறுத்தல் செயல்பாடுகள் ஆகியவற்றில் தொடங்கி, நமது சமுதாயத்தில் எந்த ஒரு அவசர நிலையையும் பயமின்றி எதிர்கொள்வதற்கான அனைத்து அம்சங்களும் உரிய இடம் மற்றும் காலத்தில் இருப்பதை ப்ராம்ப்ட்டன் அவசர நிலை மேலாண்மை அலுவலகம் உறுதி செய்கிறது..”

- ஜெஃப் பவ்மன், நகர கவுன்சிலர் வார்டுகள் 3 & 4; உறுப்பினர், ப்ராம்ப்ட்டன் அவசரநிலை மேலாண்மைக்கான நிகழ்ச்சித்திட்டக் குழு, ப்ராம்ப்ட்டன் நகரம்

“கோவிட்- 19 (COVID-19) தொற்று பரவலுக்கு எதிரான நிஜமான நிலைகளுக்கு நமது குழு எதிர்ச்செயல் புரிவதால், மற்றெந்த சமயத்தை விடவும் இந்த அவசர நிலைக்கு 'தயாராதல் வாரம்' என்பது தனித்துவமானது. நமது அவசரநிலை மேலாண்மைக் குழுவினருக்கு, அவர்களின் தொடர்ச்சியான திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட முயற்சிகளுக்கு நன்றிகள்; மேலும் எங்களுடன் இணைந்து இந்தக் கிருமியை எதிர்த்து போராடுவதில் குடியிருப்புவாசிகள் மற்றும் வணிகர்கள் ஆகியோர் கொண்டிருந்த கடமையுணர்வுக்கு நன்றி பாராட்டுகிறோம்; நாங்கள் எதிர்காலத்தை நோக்கியபடி திட்டமிடவும் நகரத்தை மீண்டும் செயல்படவைக்கவும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். நமது சமுதாயத்தினரின் பாதுகாப்பு மற்றும் சகிக்கும்தன்மையை உறுதிசெய்ய முகமாக எதற்கும் தயாராக இருந்து, உடல் ஆரோக்கியம் மற்றும் அவசரநிலை தொழில்தகையாளர்களின் ஆலோசனையை தொடர்ந்து பின்பற்றக் கேட்டுக்கொள்கிறோம்.”

- டேவிட் பேர்ரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்பட்டன் தன் வசத்தில் 650,000 மக்களையும் 70,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் தொடர்பு

ப்ராம்பட்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca